



டிசம்பர் – 15

TNPSC துளிகள்

- ❖ உலகின் மிகப்பெரிய அரபு ஒலி நூலகமான துபாய் ஒலி நூலகத்தை துபாயின் இளவரசரான ஷேக் ஹம்டன் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் தொடங்கி வைத்தார்.
 - இது Bookshare.org வலைதளத்துடன் இணைந்து துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட முன்முயற்சியாகும்.
- ❖ இந்த வருடம் வெளிநாடுவாழ் இந்தியர்களால் 80 பில்லியன் டாலர் தாய்நாட்டிற்கு அனுப்பியதுடன் இந்தியாவானது உலகின் மிக அதிக அளவில் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறும் முதல் நாடாக இவ்வருடமும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து சீனா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.
- ❖ முதன் முறையாக கத்தாரை முந்தி உலகின் முன்னணி திரவ இயற்கை எரிவாயு (LNG – Liquefied Natural Gas) ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா ஆகியுள்ளது.
 - நிலக்கரி மற்றும் இரும்புத் தாது ஆகியவற்றிற்கு அடுத்ததாக LNG ஆனது ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி பொருளாகும்.

தேசியச் செய்திகள்

சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கான அதிகாரம்

- ❖ உள்கட்டமைப்புத் திட்டங்களுடன் தொடர்புடைய ஒப்பந்தங்களைப் பரிசீலிப்பதற்காக உரிமையியல் நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றமாக நியமிப்பதற்கு துணைநிலை ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகிகள் ஆகியோருக்கு மத்திய அரசால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
- ❖ இது பிரத்தியேக நிவாரணச் சட்டம் 1963 (1963ன் 47) பிரிவு 20Bன் கீழ் வருகிறது.
- ❖ இதன் படி மாநில அரசானது உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து ,
 - அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியின் உள்ளூர் வரம்புகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உரிமையியல் நீதிமன்றங்களை சிறப்பு நீதி மன்றங்களாக நியமிக்க முடியும்.

மேலும் உள்கட்டமைப்புத் திட்டங்களுடன் தொடர்புடைய ஒப்பந்தங்களை இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வர முயற்சி செய்யலாம்.

சர்வதேசச் செய்திகள்

தொழிலாளர் பற்றாக்குறையை குறைக்க சட்டம்

- ❖ தொழிலாளர் பற்றாக்குறையை குறைப்பதற்காக ஏப்ரல் 2019ல் இருந்து

அயல்நாட்டவருக்கு நாட்டிற்குள் வர அனுமதி அளிப்பதற்கு ஜப்பானிய பாராளுமன்றம் (தேசிய டயட்) ஒரு புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

- ❖ இது தொழிலாளர் நெருக்கடியை எதிர்கொள்ளும் துறைகளில் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு இரண்டு புதிய வகை அனுமதி சீட்டுக்களை (விசா) உருவாக்குகிறது.
 - முதல் வகை - தொழிலாளர்கள் (குறைந்த திறன்) 5 ஆண்டுகள் வரை தங்க முடியும். ஆனால் அவர்களால் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர இயலாது.
 - 2-வது பிரிவு - திறமையான அயல் நாட்டவர்கள் அவர்களுடன் வசிக்க உறவினர்களை அழைத்து வரக் கூடிய தகுதியுடையவர்கள் ஆவார்.

அர்மேனியா நாடாளுமன்ற தேர்தல்கள்

- ❖ அர்மேனியாவின் பொறுப்பு பிரதமராக பதவி வகித்த நிக்கோல் பஷீனியன் முன்கூட்டியே நடைபெற்ற தனித் தேர்தலில் கிடைத்த பெருவாரியான வெற்றிக்கு பின்பு மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- ❖ பஷீனியனின் தலைமையிலான சிவில் ஒப்பந்தக் கட்சியானது மொத்த வாக்குகளில் 70.45% வாக்குகளைப் பெற்றது.
- ❖ மே மாதத்தில் அரசுக்கெதிராக அமைதியான எதிர்ப்பு பேரணிகளினால் மூத்த தலைவரான சேர்ஷ் சர்கிஸியான் அகற்றப்பட்ட பிறகு பஷீனியன் பிரதமரானார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச்செய்திகள்

கர்நாடக அணு உலை உலக சாதனை

- ❖ கர்நாடகாவின் கைகாவில் அமைந்துள்ள அழுத்தப்பட்ட கனநீர் உலையானது (Pressurised Heavy Water Reactor -PHWR) உலகில் நிறுத்தப்படாமல் மிக நீண்ட நாள் இயங்கிய உலையாக ஆகியுள்ளது.



RANK	DAYS	PLANT NAME	TYPE
1	941	Kaiga 1 (India)	PHWR
2	940	Heysham-2 (UK)	AGR
3	894	Pickering-7 (Canada)	PHWR
4	859	Torness-1 (UK)	AGR
5	825	Torness-2 (UK)	AGR

- ❖ உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கைகா - 1 அலகானது 2016 ஆம் ஆண்டு மே 13 முதல் தொடர்ந்து 941 நாட்களுக்கு செயல்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
- ❖ இதற்கு முன்னர் 2016-ல் பிரிட்டனைச் சேர்ந்த ஹேய்ஷாம் - 2 ன் 8-வது அலகு உலையானது 940 நாட்களுக்கு நிறுத்தப்படாமல் தொடர்ச்சியாக இயங்கி ஒரு முத்திரையைப் பதித்தது.



- ❖ அக்டோபரில் இந்த அலகு ஆனது தொடர்ச்சியான PHWR ன் செயல்பாட்டில் ஒரு புதிய உலக சாதனையைப் புரிந்தது (895வது நாள் தொடர்ச்சியான செயல்பாட்டின் முடிவில்).
- ❖ PHWR-க்கான முந்தைய சாதனையானது 1994ஆம் ஆண்டில் கனடாவின் பிக்கெரிங்-இன் அலகு - 7ஆல் 894 நாட்களுக்கு இடைநில்லா இயக்கத்தினால் படைக்கப்பட்டது.

உள்துறை அமைச்சகத்தின் சுட்டுரைக் கணக்கு

- ❖ உள்துறை அமைச்சகமானது இணையதள குற்றங்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய சாதாரணமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக சுட்டுரை (ட்விட்டர்) கணக்கான @cyberDost ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
- ❖ இது இணையவெளி குற்றங்கள் மற்றும் குற்ற தடுப்புகளுக்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களின் அடிப்படை அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



மாநிலச் செய்திகள்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க நிதி

- ❖ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க நிதிக்காக 50 கோடி ரூபாயை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்க குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஒப்புதல் அளித்துள்ளார்.
- ❖ UGC (University Grants Commission) மற்றும் AICTE (All India Council for Technical Education) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ 50 லட்சம் வரை உதவியாக வழங்கப்படும்.
- ❖ இந்த உதவியானது அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
- ❖ இது அறிவுத்திறன் அடிப்படையிலான சூழலியலில் யுக்தி சார்ந்த துறைகளில் படைப்புத் திறன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதோடு மறைந்துள்ள திறன்களை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ❖ முன்னதாக மாநில அரசானது உயிரி அறிவியல் கொள்கை மற்றும் தகவல் தொழில்நுட்ப கொள்கைகளில் இதே போன்ற உதவிகளை அறிவித்துள்ளது.
- ❖ குஜராத் அரசின் S & T துறையானது, குஜராத் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தினை இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக அடையாளம் கண்டுள்ளது.



பிரபலமானவர்கள் , விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

ஐ.நா தணிக்கையாளர்கள் குழுவின் துணைத் தலைவர்

- ❖ நியூயார்க்கில் நடைபெற்ற வருடாந்திரக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தணிக்கையாளர்கள் குழுவின் துணைத் தலைவராக இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளரான (CAG - Comptroller and Auditor General) ராஜிவ் மெஹ்ரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ❖ இந்தக் கூட்டத்தில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் CAG மீண்டும் தணிக்கையாளர்கள் குழுவின் தலைவராக (2019) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ❖ அடுத்த கூட்டம் 2019-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஜெர்மனியின் பான் நகரில் நடைபெறும்.

ஐக்கிய நாடுகளின் தணிக்கையாளர்கள் குழு

- ❖ இது 1959ல் ஐ.நா பொதுச் சபையின் தீர்மானத்தினால் நிறுவப்பட்டது.
- ❖ இதன் உறுப்பினர்கள் பொறுப்பான தணிக்கை முறைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டு தணிக்கை முறைகளில் கூடுதல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
- ❖ இது ஐ.நா. மற்றும் சர்வதேச அணுசக்திக் கழகம் போன்றவற்றின் சிறப்பு நிறுவனங்களின் வெளிப்புற தணிக்கையாளர்கள் மற்றும் ஐ.நா. தணிக்கை வாரியத்தின் தணிக்கையாளர்கள் ஆகியோரைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
- ❖ தற்போது 11 நாடுகளை உள்ளடக்கிய இது ஐக்கிய ராஜ்ஜியத்தின் CAGயால் தலைமை தாங்கப்படுகிறது.

ESCP வணிகப் பள்ளியின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர்

- ❖ ESCP ஐரோப்பாவின் மிக உயர்ந்த கௌரவ "டாக்டர் ஹானோரிஸ் கவுசா" பட்டத்தை பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான சுனில் பார்தி மிட்டல் பெற்றுள்ளார்.
- ❖ இவரின் புதுமையான தொழில்முனைவு மற்றும் கல்வித் துறையில் இவரின் சேவைப் பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
- ❖ இதனால், ESCP ஐரோப்பாவின் 200 ஆண்டு கால வரலாற்றில் இந்த அங்கீகாரத்துடன் கௌரவிக்கப்பட்ட முதல் இந்தியராக மிட்டல் ஆகியுள்ளார்.
- ❖ 1819ல் நிறுவப்பட்ட ESCP ஐரோப்பாவானது உலகின் முதல் வணிகப் பள்ளியாகும். இது பொருளாதார அறிஞர்கள் மற்றும் வர்த்தகர்களின் குழுவால் நிறுவப்பட்டது.

விளையாட்டுச் செய்திகள்

முதல் தர அறிமுக ஆட்டத்தில் உலக சாதனை

- ❖ இந்தூரில் நடைபெற்ற ரஞ்சி டிராபி போட்டியில் ஐதராபாத்திற்கு எதிரான முதல் தர போட்டியில் அறிமுகமான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மட்டையாளரான அஜய் ரோஹரா 267 ஓட்டங்கள் எடுத்தார்.



- ❖ இவர் இதற்கு முன்னதாக J P யாதவ் எடுத்திருந்த 265 ஓட்டங்களை கடந்து மத்தியப் பிரதேசத்தின் அதிகபட்ச ஓட்டங்களை எடுத்த தனிநபராகவும் ஆகியுள்ளார்.
- ❖ 1994ல் பரிதாபாத் நகரில் ஹரியானாவிற்கு எதிரான முதல் தர ஆட்டத்தில் அறிமுகமான அமோல் முசும்தார் 25 வருடத்திற்கு முன் படைத்த சாதனையை ரோஹரா முறியடித்துள்ளார்.

முக்கிய தினங்கள்

சர்வதேச அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு தினம் - டிசம்பர் 12

- ❖ சர்வதேச அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு தினமானது ஆண்டு தோறும் டிசம்பர் 12 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
- ❖ இது ஒருவரையும் விட்டு விடாமல் சர்வதேச அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பை அடைய வலுவான, மிகவும் நியாயமான சுகாதார அமைப்பு முறைகளுக்கு அழைப்பு விடுப்பதற்காக பல்வேறு பங்குதாரர்களை திரட்டுவதை நோக்கமாகக் கொண்டது.



- ❖ இவ்வருடத்திற்கான கருத்துரு "அனைவருக்குமான சுகாதார பாதுகாப்புக்காக ஒன்றிணைதல் : இது கூட்டு நடவடிக்கைக்கான நேரம் (Unite for Universal Health Coverage: Now is the Time for Collective Action)" என்பதாகும்.
- ❖ ஐக்கிய நாடுகள் சபையானது 2017ல் தீர்மானம் நிறைவேற்றி டிசம்பர் 12ஐ அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பிற்கான சர்வதேச தினமாக பிரகடனம் செய்தது.

சர்வதேச நடுநிலைமை தினம் - டிசம்பர் 12

- ❖ டிசம்பர் 12ஆம் நாள் சர்வதேச நடுநிலைமைக்கான தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- ❖ இது நாடுகளுக்கிடையே நடுநிலைமைத்தன்மை மற்றும் அனைத்து விதமான போர் பங்கேற்புகளையும் தவிர்த்தல் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக ஐ.நா சபையால் அனுசரிக்கப்படுகிறது.
- ❖ ஐ.நா பொதுச்சபையானது 2017 பிப்ரவரி 2 அன்று சர்வதேச நடுநிலைமை தினமாக டிசம்பர் 12-ஐ அறிவித்தது.
